

سُبْخَنَ الَّذِي أَسْرَى إِلَيْنَا مَلَكَ السَّمَاوَاتِ عَشْرَ كَوْنًا  
 بِإِنْهَاكِهِ فِي الْأَقْصَى وَهُوَ الْمُعْذِلُ عَنِ الْمُجْدِلِ  
 سُبْخَنَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ  
 الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَا الَّذِي بِرِكْنَاهُ وَلَهُ لِتُرْيَةٌ مِنْ  
 أَيْتَنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ<sup>١</sup> وَأَتَيْنَا مُوسَى الْكِتَابَ وَ  
 جَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ الْأَلَاتَ تَخْذُنُ وَامْنُ دُونِ وَكِيلًا<sup>٢</sup>  
 ذُرَيْثَةٌ مِنْ حَمَلْنَا مَعَ نُوحٍ إِنَّهُ كَانَ عَبْدًا شَهُورًا<sup>٣</sup>  
 وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لِتُفْسِدُنَّ فِي الْأَرْضِ  
 مَرَّتَيْنِ وَلَتَعْلَمَنَّ عُلُوًّا كَبِيرًا<sup>٤</sup> فَإِذَا جَاءَهُ وَعْدُ أَوْلَمْ يَمْأُوا بِعَثْنَا  
 عَلَيْكُمْ عِبَادَ النَّارِ أَوْلَى بَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا خَلَلَ الدِّيَارِ  
 وَكَانَ وَعْدًا مَفْعُولًا<sup>٥</sup> ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ  
 وَأَمْدَدْنَاكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَجَعَلْنَاكُمْ أَكْثَرَ نَفِيرًا<sup>٦</sup>  
 إِنْ أَحْسَنْتُمْ أَحْسَنْتُمْ لَا نَفْسٌ كُمْ قَدْرَ أَسَاطِعُ فَلَهَا  
 فَإِذَا جَاءَهُ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءَ أُوْجُوهَكُمْ وَلِيَدُ خُلُوًا  
 الْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلَيُتَبَرُّوا مَا عَلَوْا تَبَرِّيًّا<sup>٧</sup>

அத்தியாயம் : 17

**பனீ இஸ்ராயீல் – இஸ்ராயீலின் மக்கள்**

வசனங்கள் : 111      மக்கீ      ருகூஃகள் : 12

**அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்  
அல்லாஹ்வின் பெயரால் ( ஓதுகிறேன்).**

1. தன் அடியாரை (கஅபாவாகிய) சிறப்புப் பெற்ற பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தளிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகப் பரிசுத்தமானவன்; (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய)அது எத்தகையதென்றால் நாம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தி யடையச் செய்திருக்கிறோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உமதிரட்சகனாகிய) அவனே, செவியேற்கிறவன், பார்க்கிறவன்.

2. மேலும், மூஸாவிற்கு வேதத்தை நாம் கொடுத்தோம்; அதனை இஸ்ராயீலின் மக்களுக்கு வழிகாட்டியாகவும் ஆக்கி, "நீங்கள் என்னைத் தவிர (மற்றெவரையும் உங்கள் செயல்களுக்கு) பொறுப்பாளராக எடுத்துக் கொள்ளவேண்டாம்" (என்றும் கட்டளையிட்டோம்).

3. (நபி)நூஹாடன் (கப்பலில்) நாம் ஏற்றிக்காப்பாற்றிக் கொண்டவர்களின் சந்ததிகளே! நிச்சயமாக அவர் (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார்.

4. இஸ்ராயீலின் மக்களுக்கு, "நிச்சயமாக நீங்கள் இருதடவை பூமியில் குழப்பம் செய்வீர்கள்" என்றும், நிச்சயமாக நீங்கள் (அகம்பாவத்துடன் அக்கிரமங்கள் செய்து) பெரும் உயர்வாக உயர்வீர்கள்" என்றும் (உங்களுக்களிக்கப்பட்ட) வேதத்தில் நாம் முடிவு செய்திருந்தோம்.

5. எனவே, அவ்விரண்டில் முதல் வாக்குறுதி வந்த சமயத்தில், நம் அடியார்களில் பெரும் பலசாலிகளாகிய மனிதர்களை உங்களுக்கு எதிராக (உங்கள் மீது ஏவி) அனுப்பினோம். அவர்கள் (பைத்துல் முகத்தளிலிருந்த உங்கள்) வீடுகளுக்குள் ஊடுருவிச் சென்று விட்டார்கள். அது நிறைவேற்றப்பட்ட வாக்காகவும் இருந்தது.

6. பின்னர், அவர்கள் மீது நீங்கள் வெற்றி கொள்ளும் வாய்ப்பை உங்கள் வகையில் திருப்பினோம்; (ரொளமான) பொருட்களையும், ஆண்மக்களையும் (நல்கியது) கொண்டு நாம் உங்களுக்கு உதவி புரிந்தோம்; மேலும், உங்களை எண்ணிக்கையில் (அவர்களை விட) மிக அதிகமானவர்களாக நாம் ஆக்கினோம்.

7. நீங்கள் நன்மை செய்தால் உங்கள் ஆத்மாக்களுக்கே நன்மை செய்து கொள்கிறீர்கள்; நீங்கள் தீமை செய்தால் அ(தன் தீமையான)து அவற்றின் மீதேயாகும்; (என்று நாம் கூறினோம். பின்னும், அவர்கள் அக்கிரமம் செய்யத் தலைப் பட்டனர். ஆகவே,) இரண்டாவது தவணை வந்த சமயத்தில், உங்களுடைய முகங்களை அவர்கள் இழிவடையச் செய்வதற்காகவும், (அக்ஸா) பள்ளியில் முந்திய தடவை அதில் அவர்கள் நுழைந்தவாறே (இந்தத் தடவையும்) அவர்கள் நுழைந்து விடுவதற்காகவும், எவற்றை அவர்கள் மிகைத் து விட்டார்களோ அவற்றையெல்லாம் அவர்கள் (இடித்தழித்து) பெரும் சேதத்தை விளைவித்து விடுவதற்காகவும் (அவர்களை நாம் உங்கள் மீது ஏவி அனுப்பினோம்)

عَلَى رَبِّكُمْ أَن يَرْحَمُكُمْ وَإِنْ عَدْتُمْ عُدُوناً وَجَعَلْنَا جَهَنَّمَ  
 لِلْكُفَّارِ حَصِيرًا إِنَّ هَذَا الْقُرْآنَ يَهُدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَ  
 يُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ إِنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا<sup>١٦</sup>  
 وَإِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا<sup>١٧</sup>  
 وَيَدْعُ إِلَيْنَا إِنْسَانٌ بِالشَّرِّ دُعَاءَهُ بِالْخَيْرِ وَكَانَ إِلَيْنَا عَجُولًا<sup>١٨</sup>  
 وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ  
 النَّهَارِ مُبِصِّرَةً لِتَتَبَغُّو فَضْلًا مِنْ رَبِّكُمْ وَلَتَعْلَمُوا عَدَدَ السِّنِينِ  
 وَالْجُسَابَ وَكُلَّ شَيْءٍ فَصَلَّنَهُ تَفْصِيلًا<sup>١٩</sup> وَكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ  
 طَيْرَةً فِي عَنْقِهِ وَنَخْرُجُ لَهُ يَوْمَ الْقِيَمَةِ كِتَابًا يَلْقَهُ مَنْ شُورًا<sup>٢٠</sup>  
 إِقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا<sup>٢١</sup> مَنْ اهْتَدَى فَإِنَّمَا  
 يَهْتَدِي لِنَفْسِهِ وَمَنْ ضَلَّ فَإِنَّمَا يَضْلُّ عَلَيْهَا وَلَا تَزُرُ وَازْرَةً<sup>٢٢</sup>  
 وَزَرَ أَخْرَى وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّى نَبْعَثَ رَسُولًا<sup>٢٣</sup> وَإِذَا أَرْدَنَا  
 أَنْ تَهْلِكَ قَرْيَةً أَمْرَنَا مُتَرَفِّهَا فَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا  
 الْقُولُ فَدَمَرْنَاهَا تَدْمِيرًا<sup>٢٤</sup> وَكَمْ أَهْلَكْنَا مِنَ الْقُرُونِ مِنْ  
 بَعْدِ نُوحٍ وَكَفَى بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِ خَيْرًا بَصِيرًا<sup>٢٥</sup>

8. (நீங்கள் குழப்பம் செய்வதை விட்டு விலகிக் கொண்டால்) உங்கள் இரட்சகள் உங்கள் மீது கருணை புரியப் போதுமானவன்; (அவ்வாறின்றி, உங்கள் குழப்பத்தின் பாலே) பின்னும் நீங்கள் திரும்புவீர்களானால், நாமும் (தன்டிக்கத்) திரும்புவோம்; இன்னும், நிராகரிப்போருக்கு நரசத்தைச் சிறைச்சாலையாக நாம் ஆக்கியுள்ளோம்.

9. நிச்சயமாக இந்தக் குர் ஆன், (மனிதர்களுக்கு) எது மிகமிக நேர்மையானதோ அதன்பால் வழிகாட்டுகிறது; நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகைய விசவாசிகள்— அவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய நற்கலி உண்டென்று நன்மாராயமும் கூறுகின்றது.

10. மேலும், நிச்சயமாக மறுமையை விசவாசங்கொள்ள வில்லையே அத்தகையோர்—அவர்களுக்கு நாம் மிகத் துன்புறுத்தும் வேதனையை தயாராக்கி வைத்திருக்கிறோம் (என்று எச்சரிக்கையும் செய்கிறது).

11. மேலும், மனிதன்—நன்மையைக் கோரி அவன் பிரார்த்திப்பதைப் போலவே, (சில சமயங்களில்) தீமையைக் கோரியும் பிரார்த்திக்கின்றான்; மனிதன் (பொறுமையிழந்த) அவசரக்காரனாகவே இருக்கின்றான்.

12. இரவையும், பகலையும் இருசான்றுகளாக நாம் ஆக்கினோம்; (அதில்) இரவின் சான்றினை மங்கச் செய்தோம்; (பல பகுதிகளுக்கும் சென்று) நீங்கள் உங்கள் இரட்சகளின் பேரருளைத் தேடிக் கொள்வதற்காகவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் சான்றினை பார்ப்பதற்குரிய (பிரகாசமான) தாக ஆக்கினோம்; ஒவ்வொரு பொருளையும்— அதைத் தெளிவாக நாம் விவரித்துள்ளோம்.

13. மேலும், ஒவ்வொரு மனிதனின் செயலைப் பற்றிய (தினசரிக்) குறிப்பை அவனுடைய கழுத்தில் அவனுக்கு நாம் மாட்டி இருக்கின்றோம்; மறுமை நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தையும் வெளிப்படுத்துவோம்; அவன் அதனை விரிக்கப் பட்டதாகப் பெற்றுக் கொள்வான்.

14. "உன்னுடைய புத்தகத்தை நீயே படித்துப் பார்; இன்றையத்தினம் உனக்கு (எதிராக) நீயே கணக்குப்பார்ப்பவனாக இருக்கப்போதும்" (என்று அவனிடம் கூறப்படும்).

15. எவர் நேர் வழியில் செல்கின்றாரோ, அவர் நேர் வழியில் செல்வதெல்லாம் தனது நன்மைக்காகவேதான்; எவர் வழிகேட்டில் செல்கின்றாரோ அவர் வழி கெடுவதெல்லாம் தனக்கே (தீங்கிழைத் துக் கொள்ளத்) தான்; இன்னும், (பாவத்தைச்) சுமக்கக்கூடிய (ஒரு ஆத்மாவான) து மற்றொன்றின் (பாவச்) சுமையைச் சுமக்காது; மேலும், (நம்முடைய) தூதரை அனுப்பாத வரையில் நாம் (எவ்வரையும்) வேதனை செய்பவர்களாக இல்லை.

16. மேலும், ஏதேனும் ஓர் ஊரை நாம் அழித்துவிட நாடினால், அதில் சுகமாக வாழ்வோரை (நம் கட்டளைகளுக்குக் கீழ்ப்படித்து நடக்குமாறு) நாம் ஏவுவோம்; (ஆனால்) அவர்கள் (நம் கட்டளைகளை மீறி), அதில் பாவம் செய்ய ஆரம்பித்து விடு) வார்கள்; பின்னர், அதன் மீது (வேதனை பற்றிய) நம்முடைய வாக்கு உறுதியாகிவிடுகிறது; ஆகவே, அதனை நாம் அடியோடு அழித்துவிடுகிறோம்.

17. நூலூவுக்குப் பின் நாம் எத்தனையோ தலை முறையினரை அழித்திருக்கிறோம்; தன் அடியார்களின் பாவங்களை நன்கு உணர்பவனாக, பார்க்கிறவனாக இருப்பதற்கு உமதிரட்சகனே போதுமானவன்.

مَنْ كَانَ يُرِيدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُ فِيهَا مَا نَشَاءَ لِمَنْ تُرِيدُ شُمَّ جَعَلْنَا  
 لَهُ جَهَنَّمَ يَصْلِهَا مَذْمُومًا مَذْهُورًا<sup>(١)</sup> وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا  
 سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأَوْلَئِكَ كَانُوا سَعْيَهُمْ مَشْكُورًا<sup>(٢)</sup> كَلَّا إِنَّهُوَ لَاءُ  
 وَهُوَ لَاءُ مِنْ عَطَاءِ رَبِّكَ وَمَا كَانَ عَطَاءُ رَبِّكَ حَظُورًا<sup>(٣)</sup> أَنْظُرْ كَيْفَ  
 فَضَلَّنَا بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَلَلآخرَةِ الْبَرْدُ رَجَتْ وَالْبَرْتَفَضِيلَا<sup>(٤)</sup>  
 لَا تَجْعَلْ مَعَ اللَّهِ إِلَيْهَا الْخَرْقَقَعْدَ مَذْمُومًا مَذْهُورًا<sup>(٥)</sup> وَقَضَى رَبِّكَ  
 الْأَنْتَبْعَدُ وَالْأَدَائِيَةُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَامًا يَلْغَى عِنْدَكَ الْكِبَرَ  
 أَحَدُهُمَا أَوْ كَلَّاهَا فَلَا تَقُولْ لَهُمَا أَفْ وَلَا تَنْهَرْهُمَا وَقُولْ لَهُمَا قَوْلًا  
 كَوْرِيمًا<sup>(٦)</sup> وَأَخْفِضْ لَهُمَا جَنَاحَ الرَّذْلِ مِنَ الرَّحْمَةِ وَقُولْ رَبِّ إِرْهَمًا  
 كَمَارِيَنِي صَيْغِيرَا<sup>(٧)</sup> رَبِّكُمْ أَعْلَمُ عَمَّا فِي نُفُوسِكُمْ إِنْ تَكُونُوا صَلِحِينَ  
 فِإِنَّهُ كَانَ لِلْأَوَابِينَ غَفُورًا<sup>(٨)</sup> وَإِنَّ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمُسْكِينُونَ  
 وَأَبْنَ السَّبِيلِ وَلَا تَبْدِرْ تَبْدِيرًا<sup>(٩)</sup> إِنَّ الْمُبَدِّرِيْنَ كَانُوا لِلْخُوَانَ  
 الشَّيْطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا<sup>(١٠)</sup> وَإِنَّا نُعَرِّضُ عَنْهُمْ أَبْتِغَاءَ  
 رَحْمَةِ مِنْ رَبِّكَ تَرْجُوهَا فَقُولْ لَهُمْ قَوْلًا مِيسُورًا<sup>(١١)</sup> لَا تَجْعَلْ يَدَكَ  
 مَغْلُولَةً إِلَى عُنْقِكَ وَلَا تَبْسُطْهَا أَكْلَ الْبَسْطِ فَتَقْعُدَ مَلَوَّهَا مُحْسُورًا<sup>(١٢)</sup>

18. எவர்,(மறுமையை மறந்துவிட்டு)இம்மையை நாடுகிறவராக இருக்கிறாரோ, அவருக்கு அதில் நாம் நாடியதை, நாம் நாடியவருக்குத் துரிதமாக கொடுத்துவிடுகிறோம்; பின்னர், மறுமையில் அ(த்தகைய)வருக்காக நரகத்தை நாம் ஆக்குகின்றோம். அ(த்தகைய)வர் நிந்திக்கப் பட்டவராக(அல்லாஹ் வின் அருளிலிருந்து)தூரமாக்கப்பட்டவராக அதில் நுழைவார்.

19. இன்னும், எவர் மறுமையை நாடி அவர் விசுவாசியாக இருக்க, அதற்குரிய முயற்சியையும் அதன் பொருட்டு முயன்றாரோ அத்தகையோர்\_ அவர்களின் முயற்சி(அல்லாஹ் விடம்) அங்கீகரிக்கப் பட்டதாகும்.

20. (இம்மையை விரும்பும்) இவர் களுக்கும், (மறுமையை விரும்பும்) அவர்களுக்கும் (இவ் விருவரில்) \_ ஒவ்வொருவருக்கும், உம்முடைய இரட்சகளின் அன்பளிப்பிலிருந்து நாம் அதிகப்படுத்துகின்றோம்; மேலும், உமதி ரட்சகளின் அன்பளிப்பு(இவ்விருசாராகுக்கும்)தடுக்கப் பட்டதாக இல்லை.

21. (நபியே! இவர்களில்) சிலரைச் சிலரை விட எவ்வாறு மேன்மையாக்கி வைத்திருக்கின்றோம் என்பதை, நீர் (கவனித்துப்) பார்ப்பீராக! மறுமையோ, பதவிகளால் மிகப் பெரியதும், சிறப்பால் மிகப் பெரியதுமாகும்.

22.(நபியே!) அல்லாஹ் விடங்கள் மற்றோர் வணக்கத்திற்குரியவனை(இணையாக) நீர் ஆக்க வேண்டாம். (அவ்வாறு செய்தால்) நீர் நிந்திக்கப் பட்டவராக, உதவியற்றவராக, அமர்ந்து விடுவீர்.

23.(நபியே!) உமதிரட்சகன்\_ அவனைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்றும், பெற்றோர்க்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றும் கட்டளை யிட்டிருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ, அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால், அவ்விருவருக்கும் (இழித்துக் கூறப்படும் வார்த்தைகளிலுள்ள "சீ" என்று (கூட) நீ சொல்ல வேண்டாம்; (உம்மிடமிருந்து) அவ்விருவரையும் விரட்டி விடவும் வேண்டாம்; அவ்விருவருக்கும் மரியாதையான வார்த்தையைக் கூறுவீராக!

24. இன்னும், இவ்விருவருக்காக இரக்கத்துடன் பணிவு எனும் இறக்கையை நீர் தாழ்த்துவீராக! மேலும் "என் இரட்சகனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிகக் அன்பாக) என்னை அவர்கள் வளர்த்தது போன்று நீயும் அவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!" என்றும் (பிரார்த்தித்துக்கூறுவீராக!

25. (பெற்றோரை நடத்துவது பற்றி) உங்கள் உள்ளங்களில் இருப்பதை உங்கள் இரட்சகன் மிகக் அறிந்தவன்; நீங்கள் நன்னடத்தையுடையவர்களாக இருந்தால், அப்போது நிச்சயமாக (மன்னிப்புக் கோரி, அல்லாஹ் வின்பால்) திரும்புகின்றவர்களுக்கு அவன் மன்னிப்பவனாகவே இருக்கின்றான்.

26. இன்னும், உறவினருக்கு அவரின் உரிமையை வழங்குவீராக! மேலும் ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் (அவரவர் களுடைய உரிமையை வழங்குவீராக! செல்வத்தை) அளவு கடந்து வீண் விரயம் செய்யாது மிருப்பீராக!

27. நிச்சயமாக வீண் விரயம் செய்வோர், ஷஷ்த்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர்; ஷஷ்த்தானோ, தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தவனாக இருக்கின்றான்.

28. (நபியே!) நீர் உமதிரட்சகனின் அருளை எதிர்பார்த்திருக்கும் சமயத்தில், (உம்மிடம் யாரே எனும் வந்து ஏதேனும் பொருள் கேட்டு, நீர் ஒன்றும் கொடுக்க இயலாமல்போய்) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால் அவர்களுக்கு (அன்பான) கடினமில்லாச் சொல்லவேயே கூறுவீராக!

29. மேலும், (உலோபியைப் போன்று, செலவு செய்யாது) உம்முடைய கையை உம்முடைய கழுத்தில் கட்டப்பட்டதாக ஆக்கிக் கொள்ளாதீர்! அன்றியும், (உம்மிடம் இருப்பதை செலவழித்துவிட்டு) அ(க்கையான)தை ஒரே விரிப்பாக விரித்தும் விடாதீர்! அதனால் நீர் நிந்திக்கப் பட்டவராக, முடைப்பட்டவராக உட்கார்ந்து விடுவீர்.

إِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ إِنَّهُ كَانَ يَعْبَادُهُ  
 خَيْرًا بَصِيرًا ۝ وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةً إِمْلَاقٌ نَحْنُ نَرْزُقُهُمْ  
 وَإِنَّا كُمْ أَنَّ قَاتِلَهُمْ كَانَ خَطَاً كَيْرًا ۝ وَلَا تَقْرُبُوا الرِّزْقَ إِنَّهُ كَانَ  
 فَاحِشَةً وَسَاءَ سَيْلًا ۝ وَلَا تَقْتُلُو النَّفْسَ الَّتِي حَرَمَ اللَّهُ إِلَّا  
 بِالْحَقِّ وَمَنْ قُتِلَ مَظْلُومًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِ سُلْطَنًا فَلَا يُسِرِّفُ  
 فِي الْقَتْلِ إِنَّهُ كَانَ مَنْصُورًا ۝ وَلَا تَقْرُبُوا مَالَ الْيَتَيمِ إِلَّا بِالْيَتَيمِ  
 هُنَّ أَحْسَنُ حَتَّىٰ يَسْلُغَ أَسْدَهُ وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ  
 مَسْؤُلًا ۝ وَأَوْفُوا الْكَيْلَ إِذَا أَكْلَمُوهُ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ  
 ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا ۝ وَلَا تَقْنَعْ مَا لِيَسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ  
 السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْؤُلًا ۝ وَلَا  
 تَمْشِ في الْأَرْضِ مَرَحًا إِنَّكَ لَنْ تَخْرُقَ الْأَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجَبَالَ  
 طُولًا ۝ كُلُّ ذَلِكَ كَانَ سَيِّئُهُ عِنْدَ رَبِّكَ مَكْروهًا ۝ ذَلِكَ مِنَّا  
 أَوْحَى إِلَيْكَ رَبُّكَ مِنَ الْحِكْمَةِ وَلَا تَجْعَلْ مَعَ اهْلِهِ إِلَهًا أَخْرَى  
 فَتَلْقَى فِي جَهَنَّمَ مَوْمَدًا حُورًا ۝ أَفَأَصْفِكُ رَبِّكُمْ بِالْبَيْنَيْنِ وَ  
 اتَّخَذَ مِنَ الْمَلِئَكَةِ إِنَّا شَاءَ أَنْكُمْ لَتَقُولُونَ قَوْلًا عَظِيمًا ۝

٤٤

٤٤

30. நிச்சயமாக உமதிரட்சகன், தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விரிவாகக் கொடுக்கின்றான்; (தான் நாடியவர்களுக்கு) அளவாகவும் கொடுக்கின்றான்; (ஏனென்றால்) நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் தன்மை)களை நன்குணர்ந்தவனாக பார்ப்பவனாக இருக்கின்றான்.

31. (மனிதர்களே!) நீங்கள் வருமைக்குப் பயந்து, உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவை(வாழ்க்கைத் தேவைகளை) வழங்குகிறோம்; நிச்சயமாக அவர்களைக் கொலை செய்வது, பெரும் குற்றமாக இருக்கிறது.

32. (விசுவாசங்கொண்டோரே!) நீங்கள் விபச்சாரத்தையும் நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது, மானக்கேடானதாக இருக்கிறது. இன்னும், அது (மனித குலத்திற்கு பெரும் கேட்டுவிளைவிக்கும்) வழியால் மிகக் கெட்டது.

33. மேலும், அல்லாஹ் தடுத் துள்ள எந்த உயிரையும் உரிமையின் றிக் கொலைசெய்யாதீர்கள்; எவ்ரேனும் அந்தியிழைக்கப்பட்டவராக கொலை செய்யப்பட்டு விட்டால், (பழி வாங்க) அவனுடைய வாரிசக்கு நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம்; ஆகவே, (பழிவாங்க) கொலை செய்வதில் அவன் வரம்பு கடந்து விட வேண்டாம்; நிச்சயமாக (கொலையுண்டவரின் வாரிசாகிய) அவர் (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்.

34. மேலும், (விசுவாசங்கொண்டோரே!) அநாதையின் செல்வத்திற்கு\_ அவர் தன் பருவ வயதை எய்தும் வரையில் எது அழகிய முறையோ அதைத் தவிர \_ (வேறு வழியில் அதை அனுபவிக்க) நீங்கள் நெருங்காதீர்கள்; இன்னும், வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்; (ஏனெனில்) நிச்சயமாக வாக்குறுதி (மருமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது.

35. நீங்கள் அளந்தால், அளவை (குறைவின்றி) நிறைவு செய்யுங்கள்; (நிறுத்தால்) சரியான தராசைக் கொண்டு நிறுங்கள்; இது, (உங்களுக்கு) மிக்க சிறந்ததும், முடிவால் மிக அழகான துமாகும்.

36. (நபியே!) எதைப்பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின் தொடராதீர! (ஏனெனில்) நிச்சயமாக, செவி, பார்வை, இதயம் (ஆகிய) இவை ஒவ்வொன்றும் \_ அதனைப் பற்றி (மருமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது.

37. மேலும், பூமியில் கர்வம் கொண்டு நீர் நடக்க வேண்டாம்; (அவ்வாறு நீர் நடப்பதால்), நிச்சயமாக நீர் பூமியை (ஆழத்தால்) பின்து விடவே மாட்டார்; இன்னும், உயரத்தால் மலைகளை அடைந்துவிடவே மாட்டார்.

38. (மேற்கூறப்பட்ட) அவை ஒவ்வொன்றும்\_அதன் தீமை உமதிரட்சகனிடத்தில் வெறுக்கப்பட்டதாக இருக்கின்றது.

39. (நபியே! மேற்கூறப்பட்ட) அவை, தீர்க்கமான அறிவிலிருந்து உம்முடைய இரட்சகன் உமக்கு (வஹ் மூலம்) அறிவித்தவற்றில் உள்ளவையாகும்; ஆகவே, அல்லாஹ் வுடன், மற்றோர் வணக்கத்திற்குரியவனை (இணையாக) ஆக்காதீர்; (அவ்வாறு செய்தால்), அப்பொழுது நிந்திக்கப் பட்டவராக, (அல்லாஹ் வுடன் அனைத்து நன்மைகளிலிருந்து) தூரமாக்கப்பட்டவராக நரகத்தில் நீர் ஏறியப் படுவீர்.

40. (மனிதர்களே!) உங்கள் இரட்சகன் உங்களுக்கு (மட்டும்) ஆண் மக்களைத் தேர்ந்தெடுத்து விட்டு(த் தனக்கு மட்டும்) மலக்குகளிலிருந்து பெண்மக்களை ஆக்கிக் கொண்டாளா? (இவ்வாறு கூறும்) நீங்கள், நிச்சயமாக, மகத்தான (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.

وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِيَدِكُرُوا وَمَا يَرِيدُهُمْ إِلَّا نُفُورًا ۝ قُلْ  
 لَوْ كَانَ مَعَهُ اللَّهُ كَمَا يَقُولُونَ إِذَا أَبْتَغُوا إِلَى ذِي الرِّئْسِ سَبِيلًا ۝  
 سُبْحَنَهُ وَتَعَالَى عَمَّا يَقُولُونَ عُلُوًّا كَبِيرًا ۝ سَبِيلُهُ السَّمَوَاتُ السَّبْعُ  
 وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ وَلَمْ يَأْتِ مِنْ شَيْءٍ إِلَّا بِسِيرَةِ مُحَمَّدٍ هُوَ وَلَكُنْ لَا  
 تَفْقَهُونَ سَبِيلَهُمْ هُوَ أَنَّهُ كَانَ حِلَّهُمْ غَافُورًا ۝ وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ  
 جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ رَجَابًا مَسْتُورًا ۝  
 وَجَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكْنَهَ أَنْ يَفْقَهُوهُ وَفِي أَذْانِهِمْ وَقْرَاطٌ وَإِذَا  
 ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ وَلَوْ أَعْلَمَ أَدْبَارَهُمْ نُفُورًا ۝ نَحْنُ  
 أَعْلَمُ بِمَا يَسْتِمْعُونَ بِهِ إِذَا سَمِعُونَ إِلَيْكَ وَإِذْ هُمْ نَجُوي إِذ  
 يَقُولُ الظَّالِمُونَ إِنَّنَا تَتَبِعُونَ إِلَارْجَلًا مَسْحُورًا ۝ أَنْظُرْنِي كَيْفَ ضَرَبُوا  
 لَكَ الْأَمْثَالَ فَضَلُّوا فَلَا يُسْتَطِيعُونَ سَبِيلًا ۝ وَقَالُوا إِذَا أَكْتَمْ  
 عِظَامًا وَرَفَقًا إِنَّا لَنَبْعُثُونَ خَلْقًا جَدِيدًا ۝ قُلْ كُوُنْوَا جَمَارَةَ  
 أَوْحَدِيدًا ۝ أَوْ خَلْقًا مِمَّا يَكْرُبُ فِي صُدُورِكُمْ فَسَبِيلُهُمْ مَنْ  
 يُعِيدُنَا قُلِ الَّذِي فَطَرَكُمْ أَوْلَ مَرَّةٍ فَسَبِيلُهُمْ إِلَيْكَ  
 رُعُوسُهُمْ وَيَقُولُونَ مَتَّى هُوَ قُلْ عَسَى أَنْ يَكُونَ قَرِيبًا ۝

41. இன்னும், அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக, (இந்தக்) குர் ஆனில் நிச்சயமாக நாம் பற்பல வகையில் (நல்லுபதேசங்களைத் திரும்பத்திரும்பக்) கூறி இருக்கின்றோம்; மேலும் புறக்கணிப்பைத் தவிர, (வேறெதனையும்) அது அவர்களுக்கு அதிகப் படுத்தவில்லை.

42. (ஆகவே, நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக: அவர்கள் சொல்லுகின்றதைப்போன்று அவனுடன் வேறு வணக்கத்திற்குரியவர்கள் (தெய்வங்கள்) இருந்தால், அப்போது அர்ஷாடைய(அல்லாஹ்வாகிய அவளின் பக்கம்(அவளை மிகைக்க) ஒரு வழியை அவர்கள் தேடி இருப்பார்கள்.

43. அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் கூறுவதைவிட்டும் மிகப் பெரும் உயர்வாக (அவன்) உயர்ந்துவிட்டான்.

44. ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவையும் அவளைத் துதிசெய்கின்றன. (இவற்றில்) எப்பொருளும் அவனின் புகழைக் கொண்டு துதிசெய்துகொண்டே தவிர இல்லை; எனினும், அவற்றின் துதியை நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்; நிச்சயமாக அவன் மிக்க சகித்துக் கொள்ளக்கூடியவனாக, மிக்க மன்னிக்கக் கூடியவனாக இருக்கின்றான்.

45. மேலும், (நபியே) நீர் குர் ஆனை ஒதினால் உமக்கும், மறுமையை நம்பிக்கை கொள்ளாதோருக்குமிடையில் மறைக்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு திரையை நாம் ஆக்கி விடுகிறோம்.

46. மேலும், அவர்களுடைய இதயங்களின் மீது, அதனை அவர்கள் விளங்கிக் கொள்ள முடியாதவாறு திரைகளையும் (அமைத்து), அவர்களுடைய காதுகளில் அடைப்பையும் ஆக்கிவிடுகின்றோம். மேலும், குர் ஆனில் உம்முடைய இரட்சகளை (மட்டும் அவர்களின் கூட்டுக்காரர்களைத் தவிர்த்து) அவளைத்தனித்தவனாக நீர் கூறினால், அவர்கள் வெறுப்படைந்து தங்கள் பின் புறங்களில் (திரும்பிச) சென்று விடுகின்றனர்.

47. அவர்கள் உமக்குச் செவி சாய்ச்சின்றபொழுது எதற்கு (என்ன நோக்கத்துடன்) செவி சாய்க்கிறார்கள் என்பதையும், மேலும், அவர்கள் (தங்களுக்குள்) இரகசியமாக ஆலோசனை செய்யும் சமயத்தில், "சூனியம் செய்யப்பட்டமனிதனையேயன்றி (வேறொருவரையும்) நீங்கள் பின் பற்றவில்லை" என்று அநியாயக்காரர்கள் (உம்மைப் பற்றிக்) கூறுகின்ற போதும் நாம் மிக்க அறிவோம்.

48. (நபியே!) உமக்கு எப்படி உதாரணங்களை அவர்கள் கூறுகிறார்கள் என்பதை நீர் கவனிப்பீராக! (அவ்வாறு கூறுவதால்) அவர்கள் வழிகெட்டு விட்டார்கள்; ஆகவே, (நேர்) வழியை அடைய அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்.

49. "நாங்கள் (இறந்து) எலும்புகளாகவும், மக்கிப்போனவையாகவும் ஆகிவிட்டாலுமா நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப் படுகிறவர்கள்!" என்றும் அவர்கள் கேட்கின்றார்கள்.

50. (அதற்கு, நபியே!) நீர் கூறுவீராக: "நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகிவிடுகள்—

51. "அவ்வதுஉங்கள் நெஞ்சங்களில் பெரிதாக இருப்பதிலிருந்து (அவ்வாறு தோன்றும்) ஒரு படைப்பாக ஆகிவிடுகள்;" (இவ்வாறு ஆகிய) பின்னர், எங்களை எவன் (யிர்கொடுத்து) மீட்டுவான் என்று அவர்கள் கேட்பார்கள்; (அவ்வாறு கேட்டால், நபியே! நீர்) "உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன் தான் (நீங்கள் மரணித்த பின்னும் உங்களை எழுப்புவான்)" என்று கூறுவீராக! அப்போது அவர்கள் தங்கள் சிரசுகளை உம் அளவில் சாய்த்து, "அது எப்பொழுது (வரும்)? " என்றும் கேட்பார்கள். (அதற்கு) "அது வெகு சமீபத்தில் ஏற்பட்டு விடலாம்" என்றுநீர் கூறுவீராக!

يَوْمَ يَدْعُوكُمْ فَتَسْتَجِيبُونَ بِحَمْدِهِ وَتَضْنُونَ إِنْ لَيْسْتُمْ إِلَّا  
 قَلِيلًا٥٢ وَقُلْ لِعِبَادِي يَقُولُوا إِلَئِنِي هِيَ أَحْسَنٌ إِنَّ الشَّيْطَانَ يَنْزَعُ  
 بَيْنَهُمْ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلنَّاسِ عَدُوًّا وَأَمْبِينَا٥٣ رَبُّكُمْ أَعْلَمُ بِكُمْ  
 إِنْ يَشَاءُرَحِمُكُمْ أَوْ إِنْ يَشَاءُعَذِّبُكُمْ وَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ وَكِيلًا٥٤  
 وَرَبُّكَ أَعْلَمُ بِهِنَّ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ  
 النَّبِيِّنَ عَلَى بَعْضٍ وَاتَّبَعْنَا دَارَةَ زُورًا٥٥ قُلْ ادْعُوا الَّذِينَ رَعَمْتُمْ  
 مِنْ دُونِهِ فَلَا يَمْلِكُونَ كَشْفَ الضُّرِّ عَنْكُمْ وَلَا تَحْوِيلًا٥٦ أَوْلَئِكَ  
 الَّذِينَ يَدْعُونَ يَتَّبِعُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيْلَةَ أَبْرُومَ أَقْرَبُ وَيَرْجُونَ  
 رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ حَذِيرًا٥٧ وَإِنْ  
 مِنْ قَرِيْبٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ الْقِيَمَةِ أَوْ مُعَذِّبُوهَا عَذَابًا  
 شَدِيدًا٥٨ كَانَ ذَلِكَ فِي الْكِتَابِ مَسْطُورًا٥٩ وَمَا مَنَعَنَا أَنْ نُرِسِّلَ  
 بِالْآيَاتِ إِلَّا أَنْ كَذَّبَ بِهَا الْأَوَّلُونَ وَاتَّبَعُنَا نَمُوذَةُ النَّاقَةَ مُبْصَرَةً  
 فَظَلَمُوا بِهَا وَمَا نُرِسِّلُ بِالْآيَاتِ إِلَّا نَخْوِيفًا٦٠ وَإِذْ قُلْنَا لِكَ أَنَّ رَبَّكَ  
 أَحَاطَ بِالنَّاسِ وَمَا جَعَلْنَا الرُّءْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ وَ  
 الشَّجَرَةُ الْمَلْعُونَةُ فِي الْقُرْآنِ وَنُخَوِّفُهُمْ فَمَا يَرِدُهُمْ إِلَّا طَغْيَانًا كَبِيرًا٦١

52. உங்களை அவன் அழைக்கும் நாளில், நீங்கள் அவனின் புகழைக்கொண்டு (அதைக் கூறியவர்களாக) பதில் கூறுவீர்கள்; (இறந்த பின்) வெகு சொற்ப (நேர) மேயன்றி தங்கியிருக்கவில்லை – என்றும் (அன்றையத் தினம்) நீங்கள் என்னுவீர்கள்.

53. என்னுடைய அடியார்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக: (எம் மனிதருடன் பேசியபோதிலும்) எது நல்லதோ அதையே அவர்கள் கூறவும்; நிச்சயமாக வைத்தான் அவர்களுக்கிடையில் குழப்பம் செய்வான் (ஏனென்றால்) நிச்சயமாக வைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான விரோதியாக இருக்கின்றான்.

54. உங்களுடைய இரட்சகன் உங்களை (ப்பற்றி) மிக்க அறிந்தவன்; அவன் நாடினால் உங்களுக்கு அவன் அருள் புரிவான்; அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான்; இன்னும், அவர்கள் மீது பொறுப்பாளராக (நபியே!) உம்மை நாம் அனுப்ப வில்லை.

55. வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவர்களைப்பற்றியும் உமதிரட்சகன் மிக்க அறிந்தவன். நபிமார்களில் சிலரே, வேறு சிலரே விடவும் நிச்சயமாக நாம் மேன்மையாக்கிவைத்தோம்; இன்னும் (நபி) தாலுதுக்கு ஐபூர் (என்னும்) வேதத்தை நாம் கொடுத்தோம்.

56. "அல்லாஹ்வையென்றி (வேறு வணக்கத்திற்குரியவர்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றீர்களே, அத்தகையவர்களை நீங்கள் (உங்கள் கஷ்டங்களை நீக்க) அழையுங்கள்; (அவ்வாறு அழைத்தால்) அவர்கள் உங்களை விட்டும் யாதொரு கஷ்டத்தை நீக்கிவைக்கவும், (அதனைத்) திருப்பிவிடவும் சக்தி பெற மாட்டார்கள்" என்று நபியே! நீர் கூறுவீராக!

57. இவர்கள் (ஆண்டவன் என) யாரை அழைக்கிறார்களோ அவர்களே – அவர்களில் (இறைவனோடு) மிக்க நெருங்கியவர்கள் யார் என்பதனை அறிய (வணக்கங்களால்) தங்கள் இரட்சகனின்பால் நெருங்கிச் செல்வதை தேடிக்கொண்டும், அவனுடைய அருளை வேண்டிக்கொண்டும், அவனது வேதனையைப் பற்றி பயந்துக்கொண்டும் இருக்கிறார்கள்; நிச்சயமாக உமதிரட்சகனின் வேதனை எச்சிக்கப்பட்டாக இருக்கின்றது.

58. (அக்கிரமக்காரர்கள் வசிக்கும்) எந்த ஊரையும் – மறுமை நாளைக்கு முன்னதாக நாம் அதை – அழிப்போராகவோ, அல்லது அதனைக் கடினமான வேதனையாக வேதனை செய்வோராகவோ தவிர இல்லை. இது (நம்மிடமுள்ள) பதிவேட்டில் எழுதப்பட்டாக இருக்கின்றது.

59. (நம்முடைய அத்தாட்சிகளை) முன்னிருந்தவர்கள் பொய்யாக்கி விட்டனர் என்பதைத் தவிர, (இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப (வேறெதுவும்) நம்மைத் தடுக்க வில்லை; (இதற்கு முன்னர்) ஸமூது சமூகத்தார்க்கு ஒரு பெண் ஓட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ, (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்து விட்டனர்; (இத்தகைய) அத்தாட்சிகளை (யெல்லாம் மனிதர்களுக்குப்) பயமுறுத்துவதற்காகவே அன்றி நாம் அனுப்புவதில்லை.

60. மேலும், நிச்சயமாக உமதிரட்சகன் மனிதர்களை (தன் அறிவால், சக்தியால்) சூழ்ந்து கொண்டான் என்று நாம் உமக்கு கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) மேலும், உமக்கு நாம் (மிஃராஜின் போது) காண்பித்த காட்சியையும், குர் ஆளில் சபிக்கப்பட்ட மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை; இன்னும், அவர்களை நாம் பயமுறுத்துகிறோம்; ஆனால் பெரும் அழிச்சாட்டியத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்களுக்கு அது அதிகப்படுத்துவதில்லை.

وَإِذْ قُلْنَا لِلملِكَةِ اسْجُدْنَا لِلأَدَمَ فَسَجَدْنَا إِلَّا إِبْرِيلُسُ قَالَ  
 إِسْجُدْ لِمَنْ خَلَقْتَ طِينًا ﴿٤١﴾ قَالَ أَرَيْتَكَ هَذَا الَّذِي كَرَّمْتَ  
 عَلَى لَهُنَّ أَخْرَتِنَ إِلَى يَوْمِ الْقِيَمَةِ لَا حُتَّنَ ذُرَيْتَهُ إِلَّا  
 قَلِيلًا ﴿٤٢﴾ قَالَ اذْهَبْ فَهَنَّ تَبَعَكَ مِنْهُمْ فَإِنَّ جَهَنَّمَ جَزَاؤُكُمْ  
 جَزَاءً مَوْفُورًا ﴿٤٣﴾ وَاسْتَفِرْ زَمِنَ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ  
 وَاجْلِبْ عَلَيْهِمْ بِنَجِيلَكَ وَرَجِيلَكَ وَشَارِكُهُمْ فِي الْأَمْوَالِ  
 وَالْأَوْلَادِ وَعِدْهُمْ وَمَا يَعْدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا ﴿٤٤﴾ إِنَّ عِبَادِي  
 لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ وَكَفَى بِرَبِّكَ وَكَبِيلًا ﴿٤٥﴾ رَبِّكُمُ الَّذِي  
 يُرْجِي لَكُمُ الْفُلْكَ فِي الْبَحْرِ لِتَتَعَوَّدُوا مِنْ فَضْلِهِ إِنَّهُ كَانَ يَكُونُ  
 رَحِيمًا ﴿٤٦﴾ وَإِذَا مَسَكْمُ الْفُرْرُ فِي الْبَحْرِ حُضَلَ مَنْ تَدْعُونَ  
 إِلَّا إِيَاهُ فَلَمَّا نَجَّكُمْ إِلَى الْبَرِّ أَعْرَضْتُمُوهُ وَكَانَ الْإِنْسَانُ  
 كُفُورًا ﴿٤٧﴾ إِنَّمَا مِنْكُمْ مَنْ يَخْسِفَ بِكُمْ جَانِبَ الْبَرِّ وَيُرْسِلَ  
 عَلَيْكُمْ حَاصِبًا شَهَدَ لَا تَجِدُوا لَكُمْ وَكَبِيلًا ﴿٤٨﴾ إِنَّمَا مِنْكُمْ مَنْ  
 يُعِيدَ كُمْ فِيهِ تَارَةً أُخْرَى فَيُرْسِلَ عَلَيْكُمْ قَاصِفًا مِنَ  
 الْرِّيحِ فَيُغْرِقُكُمْ بِمَا كَفَرُتُمُوهُ شَهَدَ لَا تَجِدُوا لَكُمْ عَلَيْنَا بِهِ تَبِعًا ﴿٤٩﴾

61. மேலும், மலக்குகளிடம், "ஆதமுக்கு நீங்கள் சிரம் பணியுங்கள்" என்று நாம் கூறியசமயத்தில்,இப்பீஸைத்தவிர(மலக்குகளான)அவர்கள் சிரம்பணிந்தார்கள்; அவனோ, "கனிமன்னால் நீ படைத்தவருக்கு நான் சிரம் பணிவேணா?" என்று கூறினான்.

62. (அன்றியும்,) "என்னைவிட மேலாக நீ கண்ணியப் படுத்திய (ஆதமாகிய)இவரை நீ பார்த்தாயா? என்னை மறுமை நாள் வரையில் பிற்படுத்தி (வாழ)வைத்தால்,சிலரைத் தவிர இவருடைய சந்ததியினரை நான் (வழி கெடுத்து) திண்ணமாகவேர ருத்து விடுவேன்" என்று (இப்பீஸாகிய) அவன் கூறினான்.

63. (அதற்கு) "நீ சென்று விடு; அவர்களில் யார் உள்ளைப் பின்பற்றுகிறாரோ, (அவருக்கும் உனக்கும்) நிச்சயமாக நரகம்தான் நிரப்பமான கூலியாக உங்களுடைய கூலியாகும்" என்று(அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.

64. இன்னும், "அவர்களிலிருந்து (வழி தவறச் செய்ய) நீ சக்தி பெற்றிருக்கின்றவர்களை உன் கூப்பாட்டைக் கொண்டு வழி தவறச் செய்; உன்னுடைய குதிரைப் படைகளையும்,காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவி விடு; (அவர்களுடைய) செல்வங்களிலும், பின்னைகளிலும் நீ கூட்டாகவும் இருந்து கொள்; இன்னும், (பொய்யானவற்றைக் கொண்டு) அவர்களுக்கு வாக்களித்து விடு; ஏமாற்றத்தைத் தவிர, வேறு எதையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை" என்றும்(அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.

65. "நிச்சயமாக என்னுடைய அடியார்கள் மீது (ஷைத்தானே!) உனக்கு எவ்வித அதிகாரமுமில்லை" (ஆகவே, அவர்களுக்குப்) பொறுப்பேற்றுக் கொள்ள உமதிரட்சகனே போதுமானவன்.

66. உங்களுடைய இரட்சகன் எத்தனையவனென்றால்,(கடலில் நீங்கள் யாத்திரை செய்து), அவனது பேரருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காக அவனே உங்களுக்காக கடலில் கப்பல்ல செலுத்துகின்றான்; நிச்சயமாக அவன் உங்கள் மீது மிகக் கிருபையுடையவனாக இருக்கின்றான்.

67. இன்னும், கடலில் உங்களை ஏதேனும் ஆபத்து அனுகினால், (அல்லாஹ்வாகிய) அவனையன்றி நீங்கள் யாரை(வணக்கத்திற்குரிய தெய்வங்கள் என்று) அழைக்கிறீர்களோ அவர்கள்(உங்களை விட்டும்) மறைந்து விடுவர்; (அல்லாஹ்வாகிய) அவன் உங்களைக் கரையளவில் கூடேற்றிச் சேர்க்கும் பொழுது (அல்லாஹ்வாவை) நீங்கள் புறக்கணித்து விடுகின்றீர்கள்! மேலும், மனிதன் மிக்க நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.

68. (கரை சேர்ந்த பின்) கரையின் ஒரு பகுதியில் உங்களை அவன் விழுங்கச் செய்வதையோ, அல்லது உங்கள் மீது கல் மாரியை அவன் அனுப்புவதையோ நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? (அவ்வாறு நிகழ்ந்தால் அதன்) பின்னர், உங்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீங்கள் காணமாட்டார்கள்.

69. அல்லது (அல்லாஹ்வாகிய) அவன் மீண்டும் ஒரு முறை உங்களைக் கடலில் திரும்ப(பிரயாணிக்க)ச் செய்து (நீங்கள் கடலில் இருக்கும் பொழுது எல்லாவற்றையும் அழித்து விடும்) புயல் காற்றை உங்கள் மீது அவன் அனுப்பி, நீங்கள் நிராகரித்ததன்காரணமாக உங்களை மூழ்கடித்து விடுவதை நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? (அவ்வாறெல்லாம் செய்ததன்) பின்னர், அதற்காக நம்மை(த் தொடர் ந்து)பழிவாங்குபவர் எவரையும் உங்களுக்காக நீங்கள் காணமாட்டார்கள்.

وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ  
 الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَىٰ كَثِيرٍ مِّنْ خَلْقِنَا تَقْضِيَلًا ۝ يَوْمَ  
 نَدْعُوا عَلَيْهِ أَنَّاسٌ يَأْمَمُهُمْ قَمْنُ أُوتَىٰ كِتَابَهُ بِيمِينِهِ فَأَوْلَئِكَ  
 يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتَيْلًا ۝ وَمَنْ كَانَ فِي هَذِهِ  
 آغْمَىٰ فَهُوَ فِي الْآخِرَةِ آغْمَىٰ وَأَضَلُّ سَبِيلًا ۝ وَإِنْ كَادُوا لِيَفْتَنُوكُمْ  
 عَنِ الدِّيَنِ أَوْ حِينَأَلَّا إِلَيْكَ لِتَفْتَرِي عَلَيْنَا غَيْرَهُ ۝ وَإِذَا لَاحَذَدُوكُمْ  
 خَلِيلًا ۝ وَلَوْلَا أَنْ ثَبَّتْنَاكَ لَقَدْ كِدْتَ تَرْكَنُ إِلَيْهِمْ شَيْئًا فَلِيلًا ۝  
 إِذَا لَأَذْفَنْتُكَ ضَعْفَ الْحَيَاةِ وَضَعْفَ الْمَهَاجِرَاتِ ثُمَّ لَا يَجِدُوكُمْ  
 عَلَيْنَا نَصِيرًا ۝ وَإِنْ كَادُوا لِيَسْتَفِرُوكُمْ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكُمْ  
 مِنْهَا وَإِذَا لَأَيْكَبُوكُمْ خَلْفَكَ إِلَّا فَلِيلًا ۝ سَنَةٌ مِنْ قَدْ أَرْسَلْنَا  
 قَبْلَكَ مِنْ رُسُلِنَا وَلَا تَجِدُ لِسْتَنَا تَحْوِيلًا ۝ أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكَ  
 الشَّمْسِ إِلَى غَسَقِ الْأَيْلِ ۝ وَقُرْآنَ الْفَجْرِ طَانَ قُرْآنَ الْفَجْرِ كَانَ  
 مَشْهُودًا ۝ وَمِنَ الْأَيْلِ فَتَهَجَّدُ بِهِ نَافِلَةً لَكَ تَعَسَّىٰ أَنْ يَبْعَثَنَكَ  
 رَبُّكَ مَقَامًاٰ حَمْدُهُ ۝ وَقُلْ رَبِّيْ أَدْخِلْنِي مُدْخَلَ صَدِيقٍ وَّ  
 أَخْرِجْنِي مُخْرَجَ صَدِيقٍ وَّاجْعَلْنِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا ۝

ب

ب

70. மேலும் ஆதமுடைய மக்களைத் திட்டமாக நாம் கண்ணியப்படுத்தினோம்; கரையிலும், கடலிலும் நாம் அவர்களை சுமந்து சென்றோம் ; நல்ஸவற்றிலிருந்து அவர்களுக்கு நாமே உணவளித்தோம்; நாம் படைத்தவற்றில் அனேகவற்றை விட (தகுதியில்) நாம் அவர்களை மிகமிக மேன்மையாக்கியும் வைத்திருக்கின்றோம்.

71. ஒவ்வொரு மனிதரையும் அவரவருடைய தலைவருடன் (அந்தந்த சமூகத்தாரின் நபியுடன் விசாரணைக்காக) நாம் அழைக்கும் நாளில், அவர்களின் (செயல்கள் எழுதப் பட்ட) புத்தகம், எவர்களுடைய வலது கையில் கொடுக்கப் பட்டதோ அவர்கள், தங்களுடைய அப் புத்தகத்தை (மிக்க மகிழ்ச்சியோடு) வாசிப்பார்கள். (அவர்களுடைய கூலியில்) ஒர் அனுவாவும் (குறைத்து) அநியாயம் செய்யப் படவுமாட்டார்கள்.

72. எவர் இ(ம்மையான)தில் (நேர் வழியைக் காணாது) குருடராக இருக்கின்றாரோ, அவர் மறுமையிலும் குருடரே; இன்னும், பாதையால் அவர் மிகத்தவறியவராவார்.

73. நிச்சயமாக நாம் உமக்கு வலி மூலம் அறிவித்தோமே அதனை விட்டு (விட்டு) அதல்லாததை நீர் நம் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உம்மை அவர்கள் திசை திருப்பவேமுனைந்தார்கள் ; (அவ்வாறு நீர் செய்திருந்தால்,) அப்போது உம்மை அவர்கள் (தங்கள்) உற்ற நண்பராகவும் ஆக்கிக்கொண்டிருப்பார்கள்.

74. உம்மை நாம் உண்மை வழியில் நிலைப் படுத்தி வைக்காவிடில், நீர் ஒரு சிறிதேனும் அவர்களின் பக்கம் சாய்ந்து விடசமீபித்திருப்பீர்.

75. அப்பொழுது (அவ்வாறு நீர் சமீபித்திருந்தால்) ஜீவியத் தில் இருமடங்கு (வேதனையையும், (உமது) மரணத்தில் இருமடங்கு (வேதனையையும் நாம் உம்மைச் சுவைக்கச் செய்திருப்போம்; பின்னர், நமக்கு எதிராக உமக்கு உதவியாளரை நீர் பெற்றுக் கொள்ளமாட்டார்.

76. நிச்சயமாக, (நபியே! உம்முடைய) ஊரிலிருந்து உம்மை அடிப்பெரச்செய்து, அதிலிருந்து உம்மை வெளியேற்றிவிட அவர்கள் முனைகின்றார்கள்; (அப்படிச் செய்திருந்தால்) உமக்குப் பின்னர் வெகு சொற்பமேயன்றி அவர்களும் அங்கு (மக்காவில்) தங்கியிருக்கமாட்டார்கள்.

77. நம் முடைய தூதர் களிலிருந்து உமக்கு முன்னர் திட்டமாக நாம் அனுப்பியவர்களின் வழி முறையாக (இதுவே) இருந்தது; நம்முடைய (அந்த) வழி முறையில் நீர் யாதொரு மாற்றத்தையும் காணமாட்டார்.

78. (நபியே!) சூரியன் (உச்சியை விட்டுச்) சாய்ந்ததிலிருந்து, இரவின் இருள் சூழம் வரையில் ( லுஹர் , அஸர், மஃகரிப் , இஷா நேரத் ) தொழுகைகளை நிறைவேற்றுவீராக! ஃபஜ்ருத் தொழுகையையும் (நிறைவேற்றுவீராக!) இன்னும் நிச்சயமாக ஃபஜ்ருத் தொழுகையானது (இரவின் மலக்குகளும், பகவின் மலக்கு களும் ஒருமித்து) ஆஜராகும் தொழுகையாக உள்ளது.

79. நீர் உமக்கு உபரியாக இரவிலும் "தஹஜ் ஜாத்" தொழுகையை (குர் ஆனாகிய) இதை (இதுவதை)க் கொண்டு நிறைவேற்றுவீராக! (இதனால் மக்காமே மற்றுமுதன்னும்) மிக்க புகழ் பெற்ற இடத்தில் உம்மை உமதிரட்சகள் (மறுமையில்) எழுப்பப் போதுமானவன்.

80. அன்றியும், "என் இரட்சகனே! என்னை (மதீனாவில்) உண்மையான பிரவேசமாக பிரவேசிக்க வைப்பாயாக! (மக்காவிலிருந்து) உண்மையான வெளியேற்றுதலாக என்னை வெளியேற்றி வைப்பாயாக! உன்னிடமிருந்து உதவியைப் பெறும் அதிகாரத்தையும் எனக்கு நீ ஆக்கித்தருவாயாக!" என்று (நபியே!) நீர் (பிரார்த்தித்துக்) கூறுவீராக!

وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا<sup>٦٧</sup>  
 وَنَزَّلْ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شَفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُهُمَّمِينَ وَلَا يَنْعِدُ  
 الظَّالِمِينَ إِلَّا خَسَارًا<sup>٦٨</sup> وَإِذَا نَعْمَنَا عَلَى الْإِنْسَانِ أَعْرَضَ وَنَأَى  
 بِجَانِبِهِ وَإِذَا مَسَهُ الشَّرُّ كَانَ يُؤْسَى<sup>٦٩</sup> قُلْ كُلُّ يَعْمَلٍ عَلَى  
 شَأْكِلَتِهِ فَرَبِّكُمْ أَعْلَمُ بِهِنَّ هُوَ هُدُىٰ سَبِيلًا<sup>٧٠</sup> وَيَسْأَلُونَكَ  
 عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّيٍّ وَمَا أُوْتِيتُمْ مِنَ الْعِلْمِ  
 إِلَّا قَلِيلًا<sup>٧١</sup> وَلَئِنْ شَنَّا لَنَّدْ هَبَنَ بِالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ ثُمَّ  
 لَا تَجِدُ لَكَ بِهِ عَلَيْنَا وَكِيلًا<sup>٧٢</sup> إِلَّا رَحْمَةٌ مِنْ رَبِّكَ إِنَّ فَضْلَهُ  
 كَانَ عَلَيْكَ كَبِيرًا<sup>٧٣</sup> قُلْ لَئِنْ اجْتَمَعَتِ الْإِنْسُ وَالْجِنُّ عَلَىٰ  
 أَنْ يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْكَانَ بَعْضُهُمْ  
 لِبَعْضٍ ظَهِيرًا<sup>٧٤</sup> وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ  
 كُلِّ مَثَلٍ فَابْنَ أَكْثَرِ النَّاسِ إِلَّا كُفُورًا<sup>٧٥</sup> وَقَالُوا لَنْ نُؤْمِنَ لَكَ  
 حَتَّىٰ تَفْجِرَ لَنَا مِنَ الْأَرْضِ يَنْبُوعًا<sup>٧٦</sup> أَوْ تَكُونَ لَكَ جَنَّةٌ مِنْ  
 تَخْيِيلٍ وَعَذَبٍ فَقَفْجَرَ إِلَّا نُهْرَ خَلَلَهَا فَجَرِيًّا<sup>٧٧</sup> أَوْ سُقْطَ السَّهَاءَ  
 كَمَا زَعَمْتَ عَلَيْنَا كِسْفًا أَوْ تَأْتِيَ بِاللَّهِ وَالْمَلِكَةَ قَبِيلًا<sup>٧٨</sup>

81. அன்றியும், "சத்தியம் வந்து விட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது; நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்" என்றும் கூறுவீராக!

82. விசுவாசங்கொண்டோருக்கு, எது குணப்படுத்துமோ அதையும், இன்னும் அருளையும் இந்தக் குர் ஆனிலிருந்து நாம் இறக்கி வைக்கிறோம். இன்னும், அக்கிரமக்காரர்களுக்கு இது நஷ்டத்தையே தவிர (வேறெதையும்) அதிகமாக்காது.

83. மேலும், நாம் மனிதனுக்கு அருட் கொடைகளை வழங்கினால் அவன் புறக்கணித்து (நம்மை விட்டும்) அவன் வெகு தூரத்தில் சென்றும் விடுகின்றான்; அவனை (ஏதேனும் ஒரு) தீங்கு அனுகினாலோ (நம் பிக்கை இழந்து) நிராசையுடையவனாகி விடுகிறான்.

84. "ஓவ்வொருவரும் தன் வழியிலேயே செயல்படுகிறார்; ஆகவே, நேர் வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இரட்சகன்தான் மிக்க அறிந்தவன்" என்று (நபியே! நீர்) கூறுவீராக!

85. (நபியே!) ரூஹூ(ஆன்மாவை) ப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்; (அதற்கு) நீர், "ரூஹூ எனது இரட்சகனின் கட்டளையில் உள்ளதாகும்; (அதைப் பற்றிய) அறிவிலிருந்து வெகு சொற்பமே தவிர நீங்கள் கொடுக்கப்படவில்லை; (ஆதலால் அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியாது)" என்று கூறுவீராக!

86. மேலும், (நபியே!) நாம் நாடினால் உமக்கு வரீ மூலம் அறிவித்திருந்தோமே அத்தகைய (குர் ஆனாகிய) தை (உம்மிடமிருந்து) நிச்சயமாக நாம் போக்கி விடுவோம்; பிறகு (இதனை உம்மிடம் கொண்டுவர) நமக்கு விரோதமாக, அதற்காகப் பொறுப்பேற்கக் கூடிய எவ்வரையும் நீர் காணமாட்டார்.

87. உமதிரட்சகனின் அருளாகவே தவிர (அதை நாம் விட்டுவைத்திருக்கவில்லை). நிச்சயமாக உம்மீது அவனுடைய பேரருள் மிகப் பெரிதாகவே இருக்கிறது.

88. "இந்தக் குர் ஆனைப் போன்று கொண்டு வருவதற்கு மனிதர்களும், ஜின்களும் ஒன்று சேர்ந்தாலும் இதனைப் போன்று அவர்கள் கொண்டு வரமாட்டார்கள்; அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே!" என்று (நபியே!) நீர் கூறுவீராக!

89. மேலும், இந்தக் குர் ஆனில், சகல உதாரணங்களையும் மனிதர்களுக்கு நாம் (திருப்பித் திருப்பி) விவரித்துத் தெளிவாக்கியுள்ளோம்; ஆனால், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) நிராகரிப்பதைத் தவிர (வேறு எதையும்) ஏற்பதில்லை.

90. இன்னும், "(நபியே! இப்பூமியிலிருந்து, நீர் ஒரு நீருற்றை எங்களுக்காக மீறிட்டு ஓடச் செய்யும் வரை உம்மை நாங்கள் விசுவாசிக்கவே மாட்டோம்" என்று அவர்கள் கூறினார்கள்—

91. — அல்லது பேரீச்சை, திராட்சை (மரங்களை) யுடைய ஒரு தோட்டம் உமக்கு இருந்து, அவைகளுக்கிடையில் ஆறுகளை (ஏற்படுத்தி) நீர் ஓடச் செய்யும் வரை—

92. — அல்லது நீர் எண்ணியதுபோன்று எங்களின் மீது வானத்திலிருந்து துண்டுகளை விழுச்செய்யும்வரை— அல்லது அல்லாற்றவையும், மலக்குகளையும் (நம்) முன்பாக நீர் கொண்டு வரும்வரை—

أَوْ يُكُونَ لَكَ بَيْتٌ مِّنْ رُّخْرُفٍ أَوْ تَرْقِي فِي السَّمَاءِ وَلَكَ نُؤْمِنَ  
 لِرُقِيقٍ حَتَّى تُنْزَلَ عَلَيْنَا كِتَابًا نَقْرُؤُهُ قُلْ سُبْحَانَ رَبِّنَا هَلْ  
 كُنْتُ إِلَّا بَشَرًا رَسُولًا ۝ وَمَا مَنَعَ النَّاسَ أَنْ يُؤْمِنُوا إِذْ جَاءُهُمْ  
 الْهُدَى إِلَّا أَنْ قَالُوا أَبَعَثَ اللَّهُ بَشَرًا رَسُولًا ۝ قُلْ لَوْكَانَ فِي  
 الْأَرْضِ مَلِيكٌ يَسْهُونَ مُطْمِئِنٌ لَنَزَّلْنَا عَلَيْهِمْ مِّنَ السَّمَاءِ  
 مَلَكًا رَسُولًا ۝ قُلْ كَفَى بِاللَّهِ شَهِيدًا بَيْنِي وَبَيْنَكُمْ إِنَّهُ كَانَ  
 يُبَارِدُهُ خَيْرًا بِصِيرًا ۝ وَمَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَنْ  
 يُضْلِلُ فَلَنْ يَجِدَ لَهُمْ أَوْلِيَاءَ مِنْ دُونِهِ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ  
 عَلَى وُجُوهِهِمْ عُمَيَا وَبِكُمَا وَصِنَاعَمَا وَهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَثُ  
 زِدْنَهُمْ سَعِيرًا ۝ ذَلِكَ جَزَاؤُهُمْ بِمَا نَهَمُ كُفْرًا بِآيَاتِنَا وَقَالُوا  
 إِنَّا أَكْنَاهُ عَظَامًا وَرُقَائِمًا إِنَّا مُبَعُوتُونَ خَلْقًا جَدِيدًا ۝  
 أَوْ لَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ قَادِرٌ عَلَى  
 أَنْ يَخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ أَجَلًا لَأَرِبَّ فِيهِ فَإِنَّ الظَّالِمُونَ  
 إِلَّا كُفُورًا ۝ قُلْ لَوْا نُنَهِّمُ تَمْلِكُونَ خَرَاءِنَ رَحْمَةً رَبِّيْ إِذَا  
 لَا مُسْكِنُكُمْ خَشِيشَةً إِلَنْفَاقٍ وَكَانَ الْإِنْسَانُ قَتُورًا ۝

١٤

١٥

١٦

93. \_ அல்லது (மிக்க அழகான) பொன்னாலாகிய ஒரு (மாளிகை) வீடு உமக்கு ஆகும்வரை,அல்லது வானத்தில் நீர் உயர்ந்து செல்லும்வரை(உம்மை விசவாசிக்க மாட்டோம்).இன்னும்,நாம் ஓதக்கூடிய ஒரு வேதத்தை நீர் (நேராக) நம் மீது இறக்கி வைக்கும் வரை (நீர் வானத்தில்) ஏறியதை நம்பவே மாட்டோம்(என் றும் கூறுகின்றனர். அதற்கு) "என் இரட்சகன் மிகப் பரிசுத் தமானவன்; நான் (அல்லாஹ் வின்)தூதனாகிய ஒரு மனிதனாகவே தவிர இருக்கின்றேனா?" என்று நீர் கூறுவீராக!

94. மனிதர்களை\_அவர்களிடம் நேர் வழி வந்த சமயத்தில் , "அல்லாஹ் ஒரு மனிதரையா(தன்)தூதராக அனுப்பிவைத்தான்" என்று அவர்கள் கூறுவதைத் தவிர \_அவர்கள் விசவாசங் கொள்வதை(வேறெறுவும்) தடுக்கவில்லை.

95. (அதற்கு) நீர் கூறுவீராக: "பூமியில் மலக்குகள் (வசித்து) இருந்து, (அதில்) அவர்கள் நிம்மதியுடையோராக நடந்து திரிந்து கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் வானத்திலிருந்து ஒரு மலக்கையே (நம்முடைய) தூதராக அவர்களிடம் இறக்கிவைத்திருப்போம்; (எனினும், அவர்கள் மனிதர்களாக இருப்பதனால் ஒரு மனிதரே தவிர அவர்களுக்குத் தூதராகவரமாட்டார்).

96. (இன்னும்) நீர் கூறுவீராக: "எனக்கும், உங்களுக்குமிடையிலும் (உண்மையை நிலை நிறுத்த) சாட்சியாக அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்; (ஏனென்றால்,) நிச்சயமாக அவன் தன் அடியார்களைப் பற்றி நன்குணர்பவனாக, (சாட்சியாக இருக்க, யாவற்றையும்) பார்ப்பவனாக இருக்கின்றான்.

97. மேலும், அல்லாஹ் எவரை நேர் வழியில் செலுத்துகிறானோ அவர் தாம் நேர் வழி பெற்றவராவார். எவர்களை (அல்லாஹ்) தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களுக்கு அவனையன்றி (வேறு) உதவியாளரை நீர் காணமாட்டார். மேலும், அவர்களைக் குருடர்களாகவும், ஊழையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி) அவர்கள் தங்கள் முகங்கள் மீது குப்புற வரும்படி (செய்து) அவர்களை (மறுமைநாளில்) ஒன்று சேர்ப்போம்; அவர்கள் தங்குமிடம் நரகந்தான்; அதன் நெருப்பான)து தணியும் போதெல்லாம் (அது) கொழுந்து விட்டெரிவதை அவர்களுக்கு (பின்னும்) நாம் அதிகப்படுத்துவோம்.

98. நிச்சயமாக அவர்கள் நம்வசனங்களை நிராகரித்துவிட்டனர் என்பதாலும், அன்றியும் "எலும்புகளாகவும், மக்கிலிட்டதாகவும் நாம் ஆகிலிட்டாலும் நிச்சயமாக நாங்கள் புதிய படைப்பாக (உருவாக்கப்பட்டு) எழுப்பப் படுபவர்களா?" எனக்கூறியதாலும் அது அவர்களுக்குரிய கூலியாகும்.

99. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்தானே அத்தகைய அல்லாஹ் (மறுதடவையும் முன்னிருந்த) அவர்களைப் போன்றே படைக்க ஆற்றலுடையோன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? மேலும்(இதற்காக) அவர்களுக்கு ஒரு தவணையையும் ஏற்படுத்தி யிருக்கிறான்; அதில் யாதொரு சந்தேகமுமில்லை. ஆகவே அநியாயக்காரர்கள் நிராகரிப்பைத்தவிர வேறு எதையும் ஏற்பதில்லை.

100. (நபியே) நீர் கூறுவீராக! என் இரட்சகனின் அருட்களஞ்சியங்களை நீங்களே சொந்தப்படுத்திக்கொண்டு இருப்பீர்களானால், அப்போது அது செல்வாகி விடுவதைப் பயந்து (எவருக்கும் எதையும் கொடுக்காது) நீங்கள் தடுத்துக் கொள்ளவீர்கள்! மனிதன் பெரும் உலோபியாகவும் இருக்கிறான்.

وَلَقَدْ أَتَيْنَا مُوسَى تِسْعَ إِلَيْهِ بِنَتِتِ فَسَأَلَ بَنَى اسْرَاءَيلَ إِذْ جَاءُهُمْ  
 فَقَالَ لَهُ فِرْعَوْنُ إِنِّي لَأَظْنُكَ يَمْوُسِي مَسْحُورًا <sup>١٠١</sup> قَالَ لَقَدْ عَلِمْتَ مَا  
 أَنْزَلَ هُوَ اللَّهُ أَكْبَرُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ بَصَارِرَهُ وَإِنِّي لَأَظْنُكَ  
 يَفْرَغُونَ مَثِيرًا <sup>١٠٢</sup> فَأَرَادَ أَنْ يَسْتَفِرَهُمْ مِنَ الْأَرْضِ فَأَغْرَقْنَاهُ وَ  
 مَنْ مَعَهُ جَمِيعًا <sup>١٠٣</sup> وَقُلْنَا مِنْ بَعْدِهِ لِبَنِي اسْرَاءَيلَ اسْكُنُوا  
 الْأَرْضَ قَاتِدًا جَاءَهُ وَعْدُ الْآخِرَةِ حِسْنًا بِكُمْ لَفِيفًا <sup>١٠٤</sup> وَبِالْحَقِّ أَنْزَلْنَاهُ  
 وَبِالْحَقِّ نَزَلَ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا مُبَشِّرًا وَنَذِيرًا <sup>١٠٥</sup> وَقُرْآنًا فَرَقْنَاهُ  
 لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَى مُكْثٍ وَنَزَلْنَاهُ تَنْزِيلًا <sup>١٠٦</sup> قُلْ إِمْنَوْاهُ أَوْ  
 لَا تُؤْمِنُوا إِنَّ الَّذِينَ أَوْتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهِ إِذَا يُتَلَى عَلَيْهِمْ  
 يَخِرُّونَ لِلَّادُقَانِ سُجَّدًا <sup>١٠٧</sup> وَيَقُولُونَ سُبْحَنَ رَبِّنَا إِنْ كَانَ  
 وَعْدَ رَبِّنَا الْمَفْعُولًا <sup>١٠٨</sup> وَيَخِرُّونَ لِلَّادُقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ  
 خُشُوعًا <sup>السَّجدة</sup> قُلْ ادْعُوا اللَّهَ أَوْ ادْعُوا الرَّحْمَنَ أَيَا مَا نَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ  
 الْحُسْنَى <sup>١٠٩</sup> وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تَخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذِلِكَ  
 سَبِيلًا <sup>١١٠</sup> وَقُلْ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ  
 شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الدُّرْلِ <sup>١١١</sup> وَكَبِيرٌ تَكْبِيرًا

101. மேலும், திட்டமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம். (அதைப் பெற்றுக் கொண்ட) அவர், (தன் சமூகத்தினரான) அவர்களிடம் (அதைக் கொண்டு) வந்த பொழுது (என்ன நடந்ததென) இஸ்ராயீலின் மக்களிடம் (நபியே!) நீர் கேட்பீராக! அப்போது ஃபிர் அவன் அவரிடம், "மூஸாவே! நிச்சயமாக நீர் சூனியம் செய்யப்பட்டவரென நான் உம்மைன்னூகிறேன்" என்று கூறினான்.

102. (அதற்கு) மூஸா, வானங்கள், மற்றும் பூமியின் இரட்சகளைத்தவிர (வேறு எவரும்) இவற்றை உங்களுக்குத் தெளிவான சான் நூகளாக இறக்கிவைக்கவில்லை என்பதைத் திட்டமாக நீ அறிந்து விட்டாய்; மேலும், ஃபிர் அவனே! நிச்சயமாக நான் உன்னை, அழிக்கப்படுபவன் என்றே நான் என்னூகிறேன்" என்று கூறினார்.

103. எனவே, (மூஸாவையும், அவருடைய சமூகத்தினருமான) அவர்களை தன் தேசத்திலிருந்து விரட்டி விடவே அவன் நாட்டான்; பின்னர், அவனையும், அவனுடனிருந்த (அவனுடைய சமூகத்தார்) யாவரையும் நாம் மூழ்கடித்து விட்டோம்.

104. இதன் பின்னர் இஸ்ராயீலின் மக்களுக்கு நாம் கூறினோம்: "நீங்கள் இப்பூமியில் வசித்திருங்கள்; மறுமையின் வாக்குறுதிவந்தால், உங்கள் யாவரையும் எல்லாக் கிளையினரிலிருந்தும்விசாரணைக்காக ஒரு சேர நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்போம்."

105. இன்னும், உண்மையைக் கொண்டே (குர் ஆனாகிய) இதை நாம் இறக்கிவைத்தோம்; அதுவும் உண்மையைக் கொண்டே இறங்கியது; மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்ப வராகவுமே தவிர அனுப்பவில்லை.

106. குர் ஆனை மனிதர்களுக்கு அதனைச் சிறிது சிறிதாக நீர் ஒதிக் காண்பிப் பதற்காக, அதனை நாம் பிரித்து இறக்கிவைத்தோம்; இன்னும், அதனைப் படிப் படியாகஇறக்கிவைத்தோம்.

107. (நபியே!) நீர் கூறுவீராக: "இதனை நீங்கள் விசவாசியுங்கள்; அல்லது விசவாசிக்காதிருங்கள்; நிச்சயமாக இதற்கு முன் (வேத) அறிவு கொடுக்கப் பட்டிருந்தார்களே அத்தகையோர் – அவர்களுக்கு இது ஒதிக்காண்பிக்கப் பட்டால், (இதனை விசவாசித்து பணிந்து) ஸாஜுது செய்தவர்களாக முகங்குப் புற விழுவார்கள்;

108. "எங்கள் இரட்சகள் மிகப்பரிசுத்தமானவன்; எங்களுடைய இரட்சகனுடைய வாக்கு நிச்சயமாக நிறைவேற்றப்பட்டதாக ஆகிவிட்டது," என்றும் அவர்கள் கூறுவார்கள்.

109. இன்னும், அவர்கள் அழுதவர்களாக முகங்குப்புற விழுவார்கள்; அவர்களுக்கு அது பயபக்தியை அதிகப்படுத்தும்.

110. (நபியே!) நீர் கூறுவீராக: "அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள்; (இவ்விரண்டில்) எதைக் கொண்டு நீங்கள் அவனை அழைத்த போதிலும் அவனுக்கு அழகான பெயர்கள் இருக்கின்றன; (நபியே!) உம்முடைய தொழுஞையில் நீர் (மிக்க) சப்தமிட்டும் ஒது வேண்டாம்; அதில் (மிக) மெதுவாகவும் ஒது வேண்டாம்; இவற்றிற்கிடையே (மத்திய) ஒரு வழியைத் தேடிக் கொள்வீராக!

111. இன்னும், "பின்னையை (தனக்கு) எடுத்துக் கொள்ளாதவனும், ஆட்சியில் தனக்கு துணைவன் இல்லாதவனும், இழிவிலிருந்து (காக்க) அவனுக்கு உதவி செய்பவரே இல்லாதவனும் ஆகிய – இத்தகைய அல்லாஹ் விற்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக" எனவும் (நபியே!) நீர் கூறுவீராக! ஆகவே (மாபெரும் மகத்துவத்திற்குரிய) அவனை மிக மிக பெருமைப்படுத்துவீராக!